

அமர் திரு. இராஜதேவா இராஜநாயகம்

இராஜ மலர்



♥ IN LOVING MEMORY OF LATE ♥

MR. RAJADEVA RAJANAYAGAM

April
❖
10
❖
1935

May
❖
5
❖
2015



MR. RAJADEVA RAJANAYAGAM

சுமந்து பெற்ற அன்னைக்கு காவல் தந்த தந்தையரே!
வீர தீர்ப்பணி புரிந்து சேவை செய்து, பொருளீட்டில்
மனைவி மகன் மருமகன் பேரப்பிள்ளைகள்
நலம் கருதி தருமநீதி தவறிடாது
இங்குவித்து வளர்த்து அளாக்கிய தந்தையரே
அடிபணிந்தோம்!

உங்கள் இன் முகமும் புன் சிரிப்பும்,
கருணை உள்ளமும்
அமைதியான பேச்சும் என்றும் மறவா
நினைவுகள் எங்கள் மனதில்!

அன்பு கணவராய், பாசுமிக்க தந்தையராய்,
பேரப்பிள்ளைகளின் சேவகனராய்
எல்லோராலும் கொண்டாடப்பட்டவராய்,
புகழ் பூத்த பெருந்தகையாய்
எங்களுக்கெல்லாம் நல்ல வழிகாட்டியாய்
எமது வாழ்வை வளப்படுத்திய
அன்பு தெய்வத்துக்கு
இந்த இராஜ மலரை காணிக்கை ஆக்குகிறோம்!

விநாயகர் துதி

ஜந்து கரத்தனை அறை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எழிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் ரேனே.



வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயம்

April 2015

Varuthalaivilan Maruthadi Vinayagar Temple

முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தர் அருளியது
திருப்பிரமபுரம் நட்டபாடை

தோழடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காழடைய சுடலைப் பொடிபுசியென் ஞள்ளங்கவர்கள்வன்
ஏழடைய மலரான் முணைநாட் பணிந்தேத்த வருள் செய்த
பீழடைய பிரமா புரமேவிய பெம்மாவிவனன்றே!

இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தர் அருளியது
திருவாலவாய் காந்தாரம்

மந்திர மாவது நீறு வரனவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய்மை பங்கன் திருவால வாயான் திருநீறே!

மூன்றாம் திருமுறை
திருஞானசம்பந்தர் அருளியது
திருவாவழுதுறை காந்தாரபஞ்சமம்

இடரினுந் தளரினும் எனது றுநோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழு வேன்
கடல்தனில் அழுதொழு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவொன்மை அழுநூமா நீவுதொன்றிமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் அழுவழுதுறை அரனே!

நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது

நமச்சிவாய திருப்பதிகம் காந்தாரபஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்த கைதொழக்
கற்றுணைப் யூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே!

ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியது

பொது தனித்திருக்குறுந்தொகை
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேநிலும்
முசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசு னெந்தை யிணையடி நீழலே!

ஆறாம் திருமுறை

திருவாரூர் திருத்தாண்டகம்
எல்லா உலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ஸறப்பாய் நீயே
புகழ்ச்சே வடியியன்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ!

ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்திநாயனார் அருளியது

திருவெண்ணெய்நல்லூர் இந்தளம்
பித்தாபிறை சூடிபெரு மானேயை எரளர
எத்தான்மற வாகேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணைய்
நல்லூராரநுட்டுறையுள்
அத்தா உனக்காளய் இனி அல்லேனன லாமே!

எட்டாம் திருமுறை

கோயில் முத்த திருப்பதிகம் மாணிக்கவாசகர்
தில்லையில் அருளியது
பால்நினைந் தாட்டுந் தாயினும் சாலப்
பரிந்துந் பாவியே ஒடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா அபனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யாஹுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருஞுவ தினியே!

ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா திருமாளிகைத்தேவர்
பஞ்சமம்
ஓளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிந்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அப்பலம் அடிடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயேத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே!

திருப்பல்லாண்டு

சேந்தனார்

பஞ்சமம்

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்பாற்கடல் ஸந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றுஅருள் செய்தவன் மன்னிய
தீல்லைதலன்றுள்ள

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே!

பத்தாம் திருமுறை

திருமந்திரம்

திருமூலர்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு அலையம்
வள்ளற் பிரரானார்க்கு வாய்கோபுரவாசற்
பெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சீவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காளாமணிவிளக்கே!

பதினொன்றாம் திருமுறை

திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவர்

அஞ்சு முகம்தோன்றில் அறு முகம்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சிலன வேல்தோன்றும் ~ நெஞ்சில்
ஓருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்!

பன்னிரண்டாம் திருமுறை

திருத்தொண்டர் பூராணம்

சேக்கிழார்

இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை
என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ அநும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.

திருப்புகழ்

அருணகிரிநாதர்

ஏறுமயி லேறிவினை யாடுமுகம் ஓன்றே
ஈசநுடன் ஞானமொழி பேசுமுகம் ஓன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஓன்றே
குன்றுவு வேல்வாங்கி நின்றமுகம் ஓன்றே
மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஓன்றே
வள்ளியை ணம்புணர வந்தமுகம் ஓன்றே
அஹமுக மானபொருள் நீயருள்ள வேண்டும்
அதியரு ணாசலம மர்ந்தபெரு மானே!

Erumayil erivilaiyaadu muham ondre
Easanudan Gnaana mozhi pesemuham ondre
Koorumadiyaarhal vinai theerthamuham ondre
Maarupadu sooranai vathaitha muham ondre
Valli yai manam punara vanthamuham ondre
Aarumuhamamaana porul nee arula vendum
Aathi arunaa chalam amarntha perumaale!



வருத்தலைவிளான் ~ ஒரு ஊர்ச் சிறப்பு!

முற்றி முதிர்ந்து வானின் முகடுதட்டி நிமிர்க்கமுந்த மாமருது

நாட்புறமும் அல் அரசு வேம்பின உயரக்கொப்பெறிந்து
இலைபரப்பி வேய்ந்த பெரும் குடில்

உள்ளே இளைப்பாறும் யானை ஓன்றின் தோற்றத்தில் மாமருதின்
அடிவிளங்கும்
பத்துப்பேர் இணைந்தும் கட்டிப்பிடிக்க முடியாதனவு பருமன்

அகவி ஐந்நாற்றுக் அதிகம் என்பது ஆய்ந்தோர் கணிப்பு

இதுதான் இச் சிற்றாருக்கு இதயம் உயிர்நாடு
விநாயகன் இங்கிருந்து ஊருக்கெல்லாம் அருள் பாலிப்பதாய் ஜதீகம்

தான்தோன்றி மூர்த்தி தன்னடியார் வருத்தமெல்லாம் தீர்க்கின்றான்
என்பதனால் ஊர் சூழக்கொண்டது சிறப்பு பெயர்
வருத்தலைவிளான்

இதயத்திலிருந்து நாடிகள் பிரிகிறது
இங்கிருந்து விரிகிறது கிராமம்

நீர் நிறைந்த குளம் நீரலைந்து மகிழும் மாமருதிக் கால்கள்
குளத்தின் இருபுறத்தில் மரங்களினால்லாம் தலைசாய்த்து நீரருந்தும்
உச்சியிலே செவ் அருளி பூச்சுட்டும்

வடபுறத்தில் தவழுவிவன் கணேசையா உறைந்திருக்கும் கோவில்
அப்பால் விரிகிறது அழகிய புல்லிவளிகள்

காலையிலே பனிநீர் குடங்கள் சுமந்தபடி

புல் நனிகள் அலவினமும் அஞ்சளமும் மேய்கின்ற பகற்பியாழது
மாலையிலே விளையாடி மகிழ்கின்ற மழுலைகள்

ஒரு புறத்தே மா, பலா, விளா தென்னையென வளவுகள்
பூவரசம் வேலிகளும் மதிற்சுவரும் மாறிமாறி வரும்

உள்ளே ஓடு வேய்ந்த வீடுகள் அழகாய் எழும்
மிக அழக் கிணறு அதிலுறும் நீர் தெள்ளமுது

வெங்காயம் புகையிலை எண்ணிறைந்த காய்கறிகள் விளைகின்ற
மண் மடிகள்

மொழி பண்பாடு கணக்கியல் தொழில்நுட்பம் என கல்வியில்
பல்துறை தொட்ட பண்பட்ட மனிதர்கள்

என்னிரு புறத்தே உயரப் பணகள்

பணகளிடை ஓலை வேய்ந்த குடிசைகள்

உள்ளே ஊரின் உயிர்ப்பை சுமந்தவர்கள்
உடலின் உழைப்பில் முறக்கேறி உறுதி பெற்ற உடல்கள்

வாழ்தலினாடு வாழ்வை கற்றவர்கள்
மேற்புறத்தில் சிற்பம் சித்திரம் புலமை கவிதை
என நுண்கலைகள் மினிருகின்ற கம்மியர் தொழிலகங்கள்

இவற்றோடு சிருவற்கு அரசுபள்ளி
வாலிபர்கள் வாதங்கள் செய்து வலவுட்ட சங்கங்கள்
அண்டுதோறும் விழாக்களும் விருந்துகளும்

அனைத்தும் ஒன்றாகி ஓர் ஒருவாய் விளங்கும் ஒரு சிற்றாரே
வருத்தலைவிளான்





The Journey of My Father



Sri Lanka is an Island in the Indian Ocean, and the northern peninsula of the island is called Jaffna. In the Jaffna peninsula, in the Thellippalai town, there lies a small village called Varthalai Vilan. In this village, the image of Vinayagar, also known as Pillaiyar originated in the Maruthu Tree. To symbolize this Vinayagar image, a temple called Maruthady Vinayagar was built. Since then, this village is widely known for this temple, Varthalai Villan Maruthady Vinayagar Aalayam. In this respected village, late Ponnambalam Rasenayagam,

my appaiya, and his late wife Thanganesam Sabapathi Pillai, my appuchi, lived a happy, prosperous life. They had four children: My Appa, Rajadeva, was the eldest, second is Rajeswari (Canada), third was late Sivanesan (UK), and the fourth is Shanthini (UK).

Appa was born on April 10th, 1935.

He finished his early education at Union College, Thellippalai, Jaffna. The whole family then moved to Colombo in 1950 and appa continued his studies at Colombo Hindu College and completed his higher studies. They were all living at no 12 Ramakrishna Road, Wellawatte, Sri Lanka at that time. This house was well known to me since that is where I spent my early childhood growing up. He worked as an accountant at C.F.T Engineering Company, and then at Browns & Company Limited, in Sri Lanka. He was a very hardworking, honest man who was truly devoted to his job.



In his time in Sri Lanka, he married my mom, Vimala in 1974, and then eventually had me as his only child. We lived in Ratmalana, Sri Lanka for a while before we permanently moved to USA together in 1996.




Educating me was his top priority.



He has been planning and working towards it since I was born. Once we came to United States, he even took up a new job that he is not used to or comfortable doing at the age of 62, but worked hard day and night for us to make sure that I completed my studies.

Once I finished my education and got a job, I requested him to retire and relax. I am glad that I was able to finish my studies and be the person that I am today while he was alive. With god's

grace, he was able to witness my graduations for undergrad and graduate degrees, bless me at my wedding, and spent a lot of good years with me, my wife and my kids. I am blessed that he was able to spend good quality with my children, play with them, teach them and enjoy with them at all their different stages in life. My kids have spent enough time with him that they are at an age now where they can now fondly remember their times with Appappa. That holds especially true for Harini and Yuvan. I am happy that he had a chance to meet my youngest child, Sanvi and I know she will always remember him through all of us and from the all the precious moments we had captured of them together.



He had a really good and complete life. In the past 15 years, he traveled around to Canada, Sri Lanka, UK and even China, and seen most of the good things that happened in our life. He was there on all the occasions and functions that we had, and he even visited me in Beijing, China and stayed there for three months with us. Over there, he climbed the Great Wall of China and seen the Forbidden city and Tiananmen Square.

I can't ask much from him at this age. I can't ask him to hold onto till my kids graduation or wedding. That would be too



much suffering on this part. We are thankful and grateful that he has lived 80 years filled with love, happiness and good times. I thank you God for allowing him to stay with us this long.

My father is a born vegetarian and a strong Hindu. I found out from one of the elders in our community that he volunteered as an assistant to saiva priest at Maruthaddy Vinayagar Temple during his childhood, and learned all the agamams and vedantams. When there is a religious occasion or ceremony in our extended family, he is the one who knows what to do and helps everyone to do it the correct way. He has taught me the fundamentals of life and saiva samayam to me. He is an ardent Murugan follower and a Sai Baba devotee after he married my mom. He has observed Kantha Shashti Upavaasam for six days from childhood with just one meal of fruits and milk until recently. His devotion and discipline towards God is such that he doesn't sit down and teach me or tell me. Just seeing him do it and experiencing such a devotion is how I learned it myself.

His journey on this earth with us ended on May 5th, 2015. We are all now remembering and celebrating his accomplished full life and documenting the memories and his influences on our lives in this book. His journey towards heaven, towards God and to finally be one with God has begun.

Appa, thank you for all the beautiful memories and for this wonderful, blessed life that you have given us. If there is a next life for me, I would like to be your son again. We all love you from the bottom of my heart.





அப்பா!



அப்பா என்பது அற்புதமான சொல் மட்டும் அல்ல எல்லாத்துக்கும் ஆதாரமான சொல். நான் என் முதல் அடி எடுத்து வைக்க உதவிய சொல். எனக்கு உலகையே காட்டிய சொல். நான் இங்கு நானாக நிற்க ஆதாரமாக இருந்த சொல். அப்படிப்பட்ட என் அப்பாவை பற்றி ஒரு சில வார்த்தைகள் தமிழில்...

அப்பாவுக்கு நான் ஓரே மகன்... ஓரே பிள்ளை... அதனால் என்னவோ என்னை ஒரு நாளும் அடித்தாக எனக்கு நினைவில்லை. எல்லா கண்டிப்பும் அம்மாவுக்கூடாக தான் செய்வார். அன்புக்கும் பாசுத்திற்கும் ஒரு நாளும் குறை வைக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் எனக்கு கிடைக்கும். நான் படித்து ஒரு நல்ல நிலைக்கு வருவது தான் என் அப்பாவின் ஓரே குறிக்கோள். அதற்காக கஷ்டப்பட்டு உழைத்தார். வெளி நாட்டு மண்ணில், இரவு பகலாக, 62 வயதிலும் கூட புதிய தெரியாத பழக்கமில்லாத வேலையை செய்தார் நான் படித்து முடிக்கும் வரை.

அவர் நினைத்தபடி அவர் கண்முன் நான் படித்து முடித்து வாழ்முடிந்தமைக்கு கடவுளுக்கு நான் நன்றி கூற கடமை பற்றிருக்கிறேன். நான் செய்த பாக்கியம், அப்பா இவ்வளவு காலமும் நல்லபடியாக வாழ்ந்து என் பிள்ளைகளுடன் இருந்து விளையாடி பசுமையான நினைவுகளை விட்டு சென்றது.

எதிர்பார்ப்பு இல்லாத ஒரு உறவு என்னை ஆளாக்கிய தெய்வம்...

உங்கள் கைப்பிடித்து நடந்த நாட்கள்... நல்லூர் திருவிழாவுக்கு உங்களுடன் சென்ற நாட்கள்... Car ஓட்ட பழக்கிகொடுத்த நாட்கள்... எல்லாம் வெற்றி எல்லாம் வெற்றி என்று துவண்டு இருக்கும் பொழுது தாக்கிகொடுத்த நாட்கள்... போன்ற பசுமையான நினைவுகளை நினைவு கூர்ந்து

வார்த்தைகளால் விவரிக்க முடியாத மரண வலியுடன் அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அன்பு மகன்,
அகிலன்





மனைவியின் புலம்பல்



மங்கலநாள் நாளிழந்தேன்
மங்கலங்கள் தானிழந்தேன்
திங்கள் முகத்தினிலே
திலகமதனை நாளிழந்தேன்
மதுர மொழி தானிழந்தேன்
எங்கள் பதி என்னை விட்டு
செங்கமல ஈசன் பதம் சென்றடைந்தார்



தேடரிய நிதியமெல்லாம் தேடித்தந்து
சிறப்பான வாழ்வினையும் எமக்கேதந்து
பாரதனில் பண்புடன் வாழும் போது
பாசமுடன் பலமொழிகள் பகன்றுவந்தீர்
நேசமுடன் நின் அன்பை நினைந்துருகின்திம்
தேசமதில் வாழும் போது காலனவன் - ஏன்
உன்னை
கடிதினில் அழைத்தான் கலங்கி நின்றிரங்கி
அழுகின்றேனே.

உங்கள் பிரிவால் வாடும் அன்பு மனைவி,
விமலா





A Gentle Man with a Heart of Gold

A Tribute to My Dear Father-in-law




His radiant, blissful smile is the first thing I remember when I think of him. Rajadeva Uncle was the most kindest and gentlest soul I have ever known and a very simple person who never needed much to be content. This wonderful gentleman was not just my father-in-law but he was also a loving father and a wonderful mentor to me. His loving words, genuine affections, and sincere advice have such a positive effect on me as it did with anyone who had the pleasure of meeting him. It's something I will carry and cherish within me forever.

I greatly admired him for his many endearing qualities, especially for his simplicity, honesty, and caring nature. I also loved his sense of humor and how he had the ability to just let go and have fun regardless of his age. What I admired most about him though is that he was a very practical man who never followed anything for the sake of others. His laid back and easy going approach made it easier for anyone to get along with him. Although he was

a very strong, pure vegetarian Hindu, he never enforced any cultural or religious beliefs on anyone even on his own son or grandchildren. He was strong-minded yet he never held a grudge or spoke ill of others. His happiness mainly lied in the happiness of others. He loved everyone the same, even treated my sister's children as his own grandchildren. For all this and so much more, I look up to him in the same way I look up to my own father.

I am blessed that he genuinely loved me as one of his own. Since the day I met him, he has always affectionately called me 'pillai' (பிள்ளை) and treated me like his own daughter. He would constantly ask, "Did you eat, pillai?" no matter what time of the day it was or would always say "kavunum, pillai" over every little thing I did. And in no matter what condition he was in, he would say these things, even while he was in the hospital. But that's just the kind of person he is. He always looked out for others first.



But more than 'pillai', the word that I heard the most come from him is a word that he would say 100 times a day, almost like a mantram and that word is 'Vimala'. He would recite that name from the moment he wakes up till he goes to sleep. That name belongs to his devoted, loving wife, my mother-in-law, who has taken great care of him in a way that a mother takes care of her child. She needs to be mentioned because she was of great importance to him and a very big part of his life. She would always make sure she did everything exactly the way he liked it especially his favorite food. And that still continues even after he is gone. For example, on the morning of the funeral, on such a hectic busy day, she made sure his car was given to be cleaned and polished because that's the way he liked to keep it.

Moreover, I recently discovered a certain perfume bottle that Aunty always had with her and kept it very safely no matter where they moved. It happened to be the very first gift Uncle had given her about 42 years ago. And she protected it all these years. And on his funeral day, she decided to spray a bit of it around his coffin as symbol of their lasting love for each other. This kind of love and devotion is truly admirable and inspirational to all of us.

Aside from his grandkids, he had the two greatest blessings in his life and that is his wife, vimala and his only loving son, Ahilan (my husband). Never have I seen such care, love and dedication like they have both shown to him. They never gave up on him till the end. They have done everything humanly possible



to be there for him, to support him, make him happy and comfortable in any way possible. They both were everything to him, his whole world. He truly deserved the best in life for all the love, sacrifices, and generosity he has shown others. And that's why he was given such a devoted, loyal wife and son and so many other special people in his life who loved and admired him like his grandchildren, siblings, inlaws, and friends. He truly was a blessed man who lived a very happy and complete life with so much love surrounding him all the time even when he took his last breath. I won't ever forget his last few moments in this world where we all surrounded him with his favorite thevaram playing in his ear and held his hand while fighting our tears to say goodbye to this beautiful soul. This kind of immeasureable love will always remain within all of us. And that love is what will get us through this unbearable loss and keep him close to us forever.

He never truly left us for his memories will always linger around. I'll always remember and think of him when I hear his favorite natuswaram music or when I taste any sweet desserts which he loved to sneak and eat or when I smell the beautiful scent of incense sticks which he loved to burn all the time, or when every time someone asks me if I ate or when I hear the tick tock sound of the grandfather clock for he had such a passion for watches and clocks. I will also think of him when I see that empty chair where he loved to sit with his cup of tea and bask in the warm sun as he looked on at what's happening outside. He is never truly gone because I see him everywhere each and every day.

I see him in his son, my husband Ahilan, especially when he shows the same love, compassion and kindness that his father passed down to him. He also gave him his intelligence, sense of humor, honesty and patience to endure any hardship in life, and the willing to sacrifice as he had done for his family many times. Rajadeva uncle never failed to show how much he loved his son and always showed how proud of him he was every time he saw him. He encouraged him, and supported him in every decision he made, and stood by him through every good and bad time in his life. I see that same caring husband and devoted father in Ahilan and for that I am forever grateful to my dear father-in-law.

I also see him in my kids every day, whether it's the way my daughter Harini shows her care and concern over every little thing we do and says 'be careful' just like Uncle does or the way my son Yuvan takes care of his little sister Sanvi in such a gentle, loving way. I see him in them every day and that's how I know he will never truly leave us. He truly loved his grandchildren and was extremely proud of them. You can tell from the way his face lights up when he sees them. He was always so gentle and loving towards them and never once lost his patience or got frustrated with them. My kids are so blessed to have such a positive influence in their life. He would constantly tell them "You must study well" for he always put great emphasis on their education. He taught them so much in life especially to stay focused, keep everything neat and organized, be honest, kind and giving and always stay positive in any situation. His life lessons, his gentle touch, his adoring look will always be a part of them and us forever.

Thank you, Uncle, for touching our lives, for showing us how to love, how to be selfless, and how to live a simple life without taking anything for granted. I will miss your smile, your warmth and especially the unconditional love you have shown us each and every day. It will remain in our hearts forever. I am truly honored and blessed to have been part of your life for so many wonderful years with many beautiful memories to cherish forever. We all love you so much and will miss you deeply. As much as it hurts, we know God had to take you away to end your suffering and now you are in a better place resting in peace. We will continue to live on knowing you are smiling and guiding us with love from above.



Love always, உந்தகள் பிள்ளை - Your daughter, Samitha



To My Loving Appappa!




In my life, you are a hero to me because you were always there for me.. A hero will always help, take care, and save that person from trouble, and that is what you always did for me. When I have to think of someone that gave so much importance to our world, I am thinking of you because you make sure everyone is ok and nothing is going wrong. I'll always think of you before I feel like I am doing something dangerous. You have taught me not to do silly stunts which can hurt me. Thank you for looking out for me and everyone else. You make the world a happier place to live in. Your loving, warm smile always makes me happy whenever I am sad. It actually makes my heart fill with joy.

You are so organized and neat. Whenever I see my room messy, I think of you and remember to clean it up. You make sure everything is in the right place.

You had such a long, great life. Even though, you are in pain, you will always smile and stay strong. My visits to see you were amazing. You teach me all the things that are important in life like working hard, being honest, and to always smile. I have become stronger and stronger in life every second because of you. I will never forget you ever. You have been there for me since I was born and I know you will still look over me even after you are gone.

You are so smart and handsome just like Appa. Your happy, smiling face will always be with me in my mind.

Your neatness will be with me too. The love you have shown me can never be compared to anyone else. You are my Appappa and will always be. You are never gone from me because I see you in my life by smiling and doing hard work.




Nowadays, I love singing all your favorite songs to you in front of your smiling picture. I hope you can hear me. I promise I'll study and work very hard and make you proud. You will always be in my heart and I will always cherish all the wonderful memories with you. Thank You, Appappa for everything you have done for me. I love you so much!! And I really really miss you.

Your loving Granddaughter,
Harini



To The Person Who I Know as a Hero, My Dear Appappa!



You treat me as if I am your son but I am only your grandson. You are always concerned about my stuff and always want to help out. I could tell from my own eyes that whatever you see as messy even if it is not yours, you clean it. You are a very organized and clean person. Whenever I see you, you always ask why aren't you in school? That is because you always want me to study hard and you are always so proud of me when I do well in anything.

Everyone in the world should get your character traits. You always took care of me from when I was just born to when I was old enough to take care of myself. If you were still alive, you would help me even more. You are the most loving and caring Appappa I know. My life is happier with you around. I am the most luckiest boy on earth because of you. I will always remember you. Hope you remember me since I am your only grandson!




Your Loving Grandson,
Yuvan



My Sweet Appapa

(written by Harini & Yuvan on behalf of Sanvi)



I am so blessed and lucky to have met you and been held by you.
You always rock me so gently and keep me warm and cuddled up in my blanket.
I love saying "Appappa" everytime I see your picture. I hope you can hear me.
I love you and miss you very much, Appappa.



Your youngest grandchild,
Sanvi!

ஒரு சகோதரியின் புலம்பல்

குடும்பத்தில் மூத்தவராய் குவலயத்தில் வந்துதித்து
குன்றாப் புகழுடனே .இவ்வுலகை அலங்கரித்து
கணப்பொழுதில் எம்மைவிட்டு கததூரம் சென்றதனால்
காலன் கவர்ந்ததனால் கண்ணீரில் கரைகின்றோம்

அண்ணாவென்றழைத்து உரிமையுடன் சண்டையிட்டு
அகிலத்தில் தினைத்திருந்த அந்நாளை மறப்பேனா
அக்கறையாய் எம்நலனை அனுதினமும் நினைத்தவரே - உம்
ஆத்மா இறையடியில் நித்தமுமே அமரட்டும்



அன்புச் சகோதரி,
இராஜேஸ்வரி (கன்டா)

அன்பும் பாசமும் கொண்ட அன்பு அண்ணாவிற்கு...

அன்புத்தங்கை சாந்தினியின் கண்ணீர் அஞ்சலி!



குடும்பத்தில் மூத்த பிள்ளையாக பிறந்ததினால் என்னவோ அவரிடம் கண்டிப்பும் மதிநுட்பமும் விவேகமும் எல்லோரையும் அன்புடன் வரவேற்கும் தன்மையும் பாசமும் என எல்லாவற்றையும் காணலாம்.

சிறுவயதில் நடந்த சம்பவங்கள் எனக்கும் உங்களுக்கும் என் சகோதரிக்கும் தான் தெரியும். எனக்கு படத் பார்ப்பதற்கு நல்ல விருப்பம் ஆனால் என் தந்தைக்கு படிப்பு முக்கியம். நீங்கள் அவருடன் வாதாடி அனுமதி பெற்று என்னை படங்களுக்கு கூட்டிப்போவீர்கள். நான் சைவ பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற விரதங்கள் பிடிப்பேன். அந்த நாட்களில் காரில் கூட்டிகொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டு பின் வந்து விட்டுக்கூட்டிப்போவீர்கள். ஒருமுறை என் மகள் வாணி சிறுவயதில் காழும்பு வந்தபோது, ஓவ்வொரு நாளும் அவள் நித்திரை கொள்ளாமல் அழுபடி இருப்பாள். அப்போது அவளை கையில் வைத்து தாலாட்டி பாடி தாங்கலைப்பீர்கள். எப்போதும் தொலைபேசி எடுத்து கணத்தாலும் என் குடும்பத்தை பற்றியும் என் பேரப்பிள்ளைகள், மிரணையும் மைல்லனையும் நன்றாக படிக்கும்படி கூறுவீர்கள். புத்திமதிகள் அறிவுரைகள் கூறுவீர்கள். இனி இவை எல்லாம் எனக்கு யார் சொல்லப் போகிறார்கள்?

அண்ணா! நீங்கள் மனைவி, மகன், மருகன், பேரப்பிள்ளைகள் எல்லோரையும் அன்புடன் பாசத்துடன் கவனித்து வந்தீர்கள். உங்கள் பேரப்பிள்ளைகள் ஹரினி, யுவன், சான்னி உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள்

நம்பமாட்டிர்கள் சான்வி உங்கள் படத்தை பார்த்துவிட்டு முதல்முதலாய் "அப்பப்பா" என அழகாக கூப்பிட்டாள். இனி இவர்கள் மூவரும் இனி யாரை அப்பப்பா என அழைக்கப்போகிறார்கள்?

அண்ணா எங்களை எல்லாம் விட்டுப்போக எப்படி அண்ணா உங்களுக்கு மனது வந்தது. அண்ணா உங்களை நான் அண்ணாவாக பார்க்கவில்லை என் தந்தையாகத்தான் பார்த்தேன்.



எனக்கு இருந்த இரண்டு அண்ணாமார்களும் என்னை விட்டு போய்விட்டார்கள். இனி நான் யாரை பாச்த்துடன் அண்ணா என்று அழைப்பேன்?

இறுதியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். உங்கள் உடல் உலகை விட்டு பிரிந்தாலும் உங்கள் உயிர் என் மனதில் அன்பாக பாசமாக என் உயிர் போகும் வரை எப்போதும் நிலைத்து நிற்கும். என்பது வருடங்கள் பெருமையாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்த என் அன்புச் சகோதரனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை கண்ணீருடன் பிராத்திக்கிறேன்.

"பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்"



சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

அன்புத் தங்கை,
சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா (UK)



To My Aththan!



Aththan, you are not with us but you are leaving a legacy in our family which will be remembered forever. You have been a faithful husband to my sister, loving father to my nephew Ahilan and a member of our family. Aththan, you were much more to my family than just an in-law and we love you very much. My family and your family were known to each other before your marriage to my sister. The marriage to my sister took that relationship to the next level and made the bonding between the families much stronger.

You became one of us and cared for my sister, my father, my mother, my siblings, my in-laws and my blood relatives. I cannot forget the day when you offered your savings to me to go abroad. Soon after my father's death in 1981, you cared for my mother as your own mother. You came every day after work to see my mother and mingled with my family.

You set an example in our family on how to set goals and to work hard towards achieving the goal. I know your goal was to educate Ahilan. Each time I visited Sri Lanka, you always discussed about Ahilan's education abroad. While your ambition to educate him abroad was fulfilled, only my Acca, my wife Ranji and I know the sacrifice you made to have your ambition come true. You went beyond caring to make your goal come true.

In the US, you have adapted to the US environment easily and made lots of friends among several diverse communities. You were liked by all. They all speak about your hospitality you extend to them and not to mention the famous words from you "Sapputu Pongo".

Aththan, we are going to miss your physical presence in our family. However, you will be always in our hearts forever.

Rest in peace.
Sri Mahikanthan & Ranjini
(USA)



அமரர் இராஜதேவா அவர்களுக்கு எங்கள் நினைவுஞ்சலி!

அண்ணனாய், மைத்துனானாய், வாழ்ந்த இராஜதேவா இறைபதம் அடைந்துவிட்டார்கள். விஸ்வா, பூரி, அம்பிகா, ரேணுகா, சோமஸ், மணி என உரிமையுடன் அழைத்த ஒரு குரல் ஓய்ந்துவிட்டது. எங்கள் குடும்பத்தின் வழிகாட்டியாய், ஒளியூட்டியாய் விளங்கிய தீபம் அணைந்துவிட்டது. எங்கிருந்தோ வந்து எம் குடும்பத்தில் உறவாகி, காலப்போக்கில் அவரில் நாமாகி எங்களில் அவராகி ஒரு சிறந்த உறவாகி அவரின்றி நாமில்லை அவரில்லை என இரண்டறக்கலந்த உறவாகி வாழ்ந்தோம்.

அண்ணனாய், மைத்துனராய் வாழ்ந்த அமரர் இராஜதேவா நற்குணங்கள் நிறைந்த பண்பாளன். சகோதர நேசம் உறவுகளிடம் தியாகம் பொருந்திய உறவு, மனிதபாசம், பிள்ளைகளில் கவர்ச்சி, உற்ற நேரத்தில் உதவி செய்யுமிருப்பம் உடையவராய் விளங்கினர். இவ்வாறு உற்றுழி உதவி உறுதுணை புரிந்த ஓர் உண்ணதமான உறவு இன்று எம்மத்தியில் இல்லை என எண்ணும்போது துக்கம் தொண்டையை அடைக்கின்றது. கடவுள் அவருக்கு எல்லா நிறைவையும் அவர்கள்மூடுமுன் கொடுத்தார். பெரிதும் வருந்தாது நமிடம் அழைத்துக்கொண்டார். நாமோ உடன் பிறவாச் சகோதரனை, மைத்துனையை இழந்து பரிதவிக்கின்றோம். என்ன செய்ய விதிவிட்ட வழி என மனந்தேறி அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.



| | |
|---------------------|-----------|
| விஸ்வகாந்தன் | குடும்பம் |
| பூரி மகிழ்ச்சாந்தன் | குடும்பம் |
| அம்பிகா | குடும்பம் |
| வேணுகா (ரேணுகா) | குடும்பம் |



மதிப்புக்குறிய சம்பந்தி திரு. இராஜதேவா



திரு. திருமதி Rajadeva இன் மகன் எனது 2வது மகளை மணம் முடித்து 13 வருடங்கள் ஆகின்றது. அன்றிலிருந்து இன்று வரை மிகவும் நெருக்கமாக, குடும்பத்தில் ஒரு சகோதரன் போல் ஒரு நண்பன் போல் திரு. Rajadeva பழகிவந்தார்.

திரு. Rajadeva எப்போதும் மருமகளை மிகவும் மதித்து, அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் மனம் நோகாமல் நடந்து வந்தார். மருமகளின் முடிவில் எப்போதும் நம்பிக்கை வைத்து வரவேற்பார்.

திரு. Rajadeva இன் இழப்பு அவரது மனைவிக்கு, மகனுக்கு, மருமகனுக்கு எவ்வளவு பாதிப்பினை ஏற்படுத்தி இருக்குமோ அதேபோலவே எனக்கும் அது மிகப் பெரியதோர் இழப்பாகும். கடந்த 13 வருடங்களில் குறைந்தது ஒவ்வொரு வாரமும் சந்திப்போம். மிகவும் கலகலப்பாகவும் நம்பிக்கையுடனுமே எப்போதும் பேசுவார். எந்த ஒரு குடும்ப நிகழ்வானாலும், அவரது உடல் நிலை குறைந்து இருந்த நாட்களிற்கூட அவர் சமூகம் கொடுக்கத் தவறமாட்டார். அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் அவரது மனைவி அவருக்கு ஆதரவாகவே எப்போதும் இருந்தார்.


திரு. Rajadeva இன்று மறைந்து விட்டாலும் அவரது உபசரிப்பும் அவர் உற்றார், உறவினர், நண்பர்கள் நலன்களில் மேற்கொண்ட அக்கறையும் அவரது நினைவுகளை மறையாமல் எப்போதும் எமக்குள் இருக்கச் செய்யும்.

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதது' என்ற கவிஞர் கண்ணதாசனின் வாக்குப்படி அவரின் நினைவுகள் எப்போதும் எம்முடன் தொடரும்.

நன்றி
Sathianathan & Punitha







நாமும்...

மரணம் என்பது மன்பதைக் குரியது
பிறப்பு உண்டாலே இறப்பும் உண்டு
பிறந்தார் உறவது பெருகிய துண்பம்
பிறவார் உறவது பெரும் பேரின்பம்
அதன்டு தோறும் அழுதால் மாண்டவர்
மீண்டும் வருவதில்லையே எனவே
உண்மை உணர்ந்து உயர்நெரி நின்று
முட்டையில் நீங்கிய குஞ்சு போல
கூட்டை விட்டு இராஜதேவா
எம்மை விட்டு நீங்கினன் என்று
அமரர் காட்டிய வழியினில் நின்று செய்வன செய்து
அவரது அஹ்மா சாந்தி அடைய அயராது உழைப்பதே
எங்கடன் என்று எண்ணி வராத்வோமே...

சாத்திரங்களின் சாரம்...

ஓ மனமே ஏன் சுஞ்சலப்படுகிறாய், எல்லாம் ஈசன் செயல்
நம் சித்தத்திற்கு இங்கு எதுவும் நடைபெறுவதில்லை

நல்லது கெட்டது இரண்டும் கலந்ததுதான் உலகம்,
இன்பம் துண்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்கை.

பிறக்கும் பொழுது எதுவும் கொண்டு வந்ததில்லை,
இறக்கும் பொழுது கொண்டு போவதில்லை.

உலகமே மாயை...நடக்கும் நிகழ்ச்சிகள் நாடகம்...
சூத்திரதாரி அவர் நாம் பின்னி பினைக்கப்பட்டிருக்கிறோம்.

நம் இஸ்டத்திற்கு இந்த உடம்பை எடுத்தோமில்லை,
முதல் இறுதி முடிவும் நம் வசமில்லை

நாம் செய்யத்தக்க கெல்லாம் ஓன்றுதான்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்றுதான்
அறிதல் வேண்டும்

சக்தி வழி நின்று தெய்வ பக்தி செய்வதே நமது கடமை
பகவானை அடைய பல வழிகள் உண்டெனிலும் பக்தி வழியே
எழிமையனது

இதுவே சாஸ்திரங்களின் சாரம்!

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாலிதனக் கேட்டேன்
பிறந்து பாரிரன இறைவன் பணித்தான் !

படிப்பினச் சொல்வது யாலிதனக் கேட்டேன்
படித்து பாரிரன இறைவன் பணித்தான் !

அறிவெனச் சொல்வது யாலிதனக் கேட்டேன்
அறிந்து பாரிரன இறைவன் பணித்தான் !

அன்பினப் பருவது என்னெனக் கேட்டேன்
அளித்து பாரிரன இறைவன் பணித்தான் !

பாசம் என்பது யாலிதனக் கேட்டேன்
பகிர்ந்து பாரிரன இறைவன் பணித்தான் !

மனையாள் சுகலிமனில் யாலிதனக் கேட்டேன்
மணந்து பாரிரன இறைவன் பணித்தான் !

பிள்ளை சுகலிமனில் யாலிதனக் கேட்டேன்
பெற்றுப் பாரிரன இறைவன் பணித்தான் !

முதுமை என்பது யாலிதனக் கேட்டேன்
முதிர்ந்து பாரிரன இறைவன் பணித்தான் !

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாழிப் பாரிரன இறைவன் பணித்தான் !

இறப்பின் பின்னது யாலிதனக் கேட்டேன்
இறந்து பாரிரன இறைவன் பணித்தான் !

அனுபவித்தோன் அறிவது வாழ்வெனில்
அஹ்ந்தவன் நீயேன் எனக் கேட்டேன் !

அஹ்ந்தவன் சற்றே அருகில் நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான் !

என்ன பிறவி எடுத்த போதிலும்
உன்னை மறவோம் சற்குரு
சற்குரு ஜெய சற்குரு சற்குரு ஜெய சற்குரு ~ சற்குரு
(என்ன)

அன்னையும் நீ தந்தையும் நீ நண்பவும் நீ குருதேவரா
உன்னை அல்லால் உறவுமில்லை
உன்னை அறிவோம் குருதேவரா குருதேவரா
(என்ன)

சின்னக் குயிலாய் இருந்த போதிலும்
உன்னை நினைந்தே பாடுவோம்
வண்ண மயிலின் வடிவிலும் உன்
என்னைம் நிறைந்தே அடுவோம்
மண்ணில் நிற்கும் மரம் என்றாலும்
வண்ணமலர்களைத் தரவுவோம் ~ தரவுவோம்
(என்ன)

என்னபிழைகள் செய்த போதிலும்
மன்னிதருள்வரய் சற்குரு
உந்தன் பாதம் சரணடைந்தேன்
காத்தருள்வரய் சற்குரு ~ சற்குரு
(என்ன)



Enna piravi edutha pothilum
Unnai maravom satguru
Satguru jaya satguru
Satguru jaya satguru – satguru
(Enna)

Annaiyum nee thanthaiyum nee
Nanpanum nee guru deva
Unnai allaal uravum illai
Unmai arivom guru deva – guru deva
(Enna)

Chinna kuyilaai iruntha pothilum
Unnai ninainthe paaduvom
Vanna mayilin vadivilum un
Ennam ninainthe aaduvom
Mannil nitkum maram endraalum
Vanna malarkalai thoovuvom – thoovuvom
(Enna)

Enna pizhaikal seitha pothilum
Mannaitharul vaai satguru
Unthan paatham charan adainthom
Kaatharulvaai satguru – satguru
(Enna)



ஒரு மருமகனின் புலம்பல்



மாமா என்றழைத்து மகிழ்வுடனே கதைபேசி
மகிழ்ந்திட்ட நாட்களை நான் இரைமீட்டிப் பார்க்கின்றேன்
மாதம் தவறாமல் மருமகனைக் காணவந்து
மடிதவழி வைத்தவரே மறந்தே போனீரோ

புதுவாழ்வைத் தேடியிந்த பனிதேசம் வந்தவேளை
புத்தாக்கம் தந்தெம்மை நிலைகொள்ள வைத்தவரே
பாசம் கலந்த உங்கள் பரிவான உபதேசம்
பலஇன்னல் கடப்பதற்கும் படியாய் அமைந்ததுவே

எத்தனையோ உறவிருக்கும் ஏராளம் நட்பிருக்கும்
ஏனோ ஒருசிலர் தான் இதயத்தை நிறைத்திருப்பார்
என்றும் எம்முயர்வை எண்ணித் தவித்தவரை
எப்பிறப்பில் காண்போம் இனி...

அன்பு மருமகன்,

செல்வன் (கன்டா)

To My Mama!



I am lucky to have spent some great times with Mama. Even though Mama and I lived in different countries, I have many fond memories of him from my childhood to now.

One distinctive memory is when I visited Sri Lanka, and he said he was taking me to the Carnival. I was very small and did not understand, but he took us to the best Ice cream parlour "Carnival". There were so many flavours and I always associate ice cream with Mama. I should have known it was a dessert place as I know how much Mama has a sweet tooth.

Mama can be serious, but in general you know you can have a joke and laugh with him. When he came over for my wedding, he gave Majuran (my husband) some sound marriage advice on how to avoid ever making me tea, put salt instead of sugar. His sense of humour is one of the best things about him.

I have spent a lot of time alone with Mama, especially when I visited him in America. He spoke highly of his family and has always been very proud of them. He was like a father figure to my mum, and they share a special bond.

We miss you Mama very much and you will always be in our hearts.

Love,

Vani

(Shanthini's Daughter UK)



ஒரு மருமகனின் குழுறல்

நான் படிப்பதற்காக எனது பெற்றோர்களை பிரிந்து கவலையுடன் வந்தபோது எனக்கு

அடைக்கலம் கொடுத்தீர்கள். நான் படிக்கும் காலங்களில் என்னை வீட்டில் வைத்து உங்கள் மகன் போல் பராமரித்தீர்கள். என் கல்வி முடித்து பட்டம் பெறும்போது பட்டமளிப்பு விழாவுக்கு சமூகமளித்தீர்கள்.

என்னை எட்டு வருடங்களாக வைத்திருந்தும், உங்கள் இறுதிக்காலத்தில் உங்களுடன் இருக்காததையிட்டு மனம் கலங்குகிறது. உங்கள் அன்பையும் அரவணைப்பையும் இழந்து கலக்கமடையும் நான், உங்கள் ஆத்மா சாந்தியடைய என் குலதெய்வமான விநாயகரை வேண்டுகிறேன்.



அன்பு மருமகன்,

தனேவஷ்டி (கன்டா)



Tribute to Our Periyamama!




We are honored to pay tribute to our Uncle, Mr. Rajadeva Rajanayagam. Our Periya Mama was dear to us, and had a lasting impression while we were growing up. After spending time with him over the years, we have noticed how thoughtful, observant, and smart he was. Whenever we spoke to him, he always said nice and encouraging things to us. Often times, he would endearingly call us "katikari" and "katikaran" when we were doing schoolwork or learning new things. During most visits to his home, he made us laugh by teasing or annoying Vimala Athai, who was always taking care of him. The most memorable thing about him was his ability to laugh in the moment and share jokes with us. Most of the time, he would laugh at his own joke before we understood it, and that just made us laugh even more. All of us in our family shared many enjoyable moments with him, and we will remember those moments for years to come. We miss you Periya Mama.

With Love,

Santhiya Mahilkanthan &
Vasi Mahilkanthan



என் அன்புள்ள பெரியப்பா!




நான் பிறந்து நாலு வருடங்கள் கழித்து நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று விட்டோர்கள். அதனால் உங்களுடன் அன்பை பகிரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சிறுவயதில் இருக்கும் போது என் அன்னை கூறுவார் "தம்பி நீ சின்ன பிள்ளையாய் இருக்கும் போது உன்னை நித்திரை ஆக்குவது கஷ்டம் ஆனால் பெரியப்பா தான் உன்னை தாலாட்டி பாட்டுபாடி நித்திரை ஆக்குவார்". நாட்கள் செல்ல செல்ல உங்களுடன் அடிக்கடி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் நீங்கள் கூறுவது

"சாய்ஜெகன் நல்லபடியாய் படித்து இங்க வா". அது கடந்த வருடம் நிறைவேறியது. நான் இந்த நாட்டுக்கு வந்த நாள் முதல் இன்று வரை எனது பெரியம்மாவோடு வசித்து வருகிறேன். எனக்கு இன்னும் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று என்றால் நான் பள்ளி முடித்து வரும்பொழுது நீங்கள் முதலில் சொல்லுவது "சாய்ஜெகன் கைய அலம்பிட்டு சாப்பிடு பிள்ளை". அந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் கேட்ட வண்ணம் உள்ளன. இவ்வாறு பல விடையங்கள் உள்ளன என்று கூறின் அது மிகைஆகாது.

உங்களை விட்டு தவிக்கும் நான் உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

இப்படிக்கு உங்கள் மருமகள்...
Saijegan (USA)



An Appreciation to Cousin Rajadeva



It was with deep sadness, we note the demise of our cousin Rajadeva, who was loved by everybody who came across in his life. We are unable to face the fact you are no more. We are really saddened and shocked by your sudden death. You showed us brotherly affection, hospitality, and love whenever you see us. Your wonderful talks, full of joy and laughter can never be forgotten. We cannot forget the enjoyable days we spent in our own famous village - Varuthalai Vilan, Tellippalai and Maruthaddy Vinayagar Temple. We miss you so much and you will always live in our hearts.


“May Your Soul Rest in Peace”

Loving Cousin,
Nathan annai &
Mangalam



To Our Dear Uncle!

"What we have once enjoyed and deeply loved we can never lose, for all that we love deeply becomes a part of us"- Helen Keller



Uncle, as we lovingly call him, was another fatherly figure in our lives. He was like a grandfather to our kids who affectionately called him 'Appappa'. A man of few words, he would love to sit and patiently watch everyone. In the midst of chaos and clatter, he would be the man sitting in his favorite seat amused at the senseless ruckus around him. He would be the one to notice if a cup would fall off the table or if a grandchild was secretly crying or if someone forgot to eat. As most of us rush

through our daily lives trying to complete numerous tasks and fulfilling so many wishes, uncle would sit patiently and watch life's beautiful moments and enjoy them. Whether it be Maaya or Sanvi or any other grandchild, he would smile with such joy as they pick up a toy or take a step. Uncle was passive and quiet most of the time but he was also light hearted. When need be he can get up and dance along with everyone else like he did at our wedding and heartily laugh about it. He knew how to see the world in a better light. While we would be busy complaining or crying over pointless things, uncle would just sit back and enjoy the world outside. I remember coming to my parents' house one muggy day and seeing uncle on the porch smiling. When I asked him what he was doing, he simply said, "nice weather no?" His



passive and observant nature always enabled him to see the good in people and the positive side of things. Maybe he had understood the meaning of life earlier than most people for he seemed to be happy with what he had and never seemed to want much more than that. Uncle will be greatly missed and never forgotten. Peacefully he passed away on our daughter Radha's birthday. Now every year on the 5th of May, we will always cherish his blessings for her and our family and remember him happily.

May his soul rest in peace.

Sanju & Ketan Pandya



சிவபுராணம்

தொல்லை யிலும்பிறவிச் சூழுந் தனைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே ~ எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவு ரெங்கோன்
திருவா சகமிமலுந் தேன்

நமச்சிவாய வாழ்க நாதன்றான் வாழ்க
இமைப்பிராமுகும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க
அங்கம மாகினின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ ணடிவாழ்க
வேகங் கெநுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்சுகண்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உன்மகிழுங் கோனகழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி
தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன ணடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ ணடிபோற்றி
அஹாத இன்பம்அருள மலை போற்றி
சிவனவன் என் சிந்ததயுள் நின்ற வதனால்
அவனரு ஓலே அவன்றாள் வணங்கிச்
சிந்தை மகிழ்ச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய இரைப்பனியான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்திதய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிலைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் வியங்கொளியாய்
எண்ணிறைந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா ஸ்ரான்றாயேன்
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்ல சுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்றவித் தாவர சுங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீருந்றேன்

உய்யவென் னள்ளத்துள் ஓங்கார மரய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஜயா வெனவோங்கி அழற்ந்தகன்ற நண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விலா
பொய்யா யினிவெல்லாம் போய்கல வந்தருளி
மெஞ்சுான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுட்டே
எஞ்சுான மில்லாதோன் இன்பப் பெருமானே
அஞ்சுானந் தன்னை அகல்விக்கும் நல்லவிலே
அங்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
அங்குவாய் காப்பாய் அறிப்பாய் அருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
நாற்றத்தி னேரியரய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னிலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேவூறி நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணேர்களோத்த
மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன்

~றன்னை

மறைந்தீட முடிய மாய விழுளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போத் தெங்கும் பழுவழுக்கு முடி
மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தவன் பாகிக் கசிந்துள் ஞருகும்
நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீந்தகழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் க்டிந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுட்டே
தேசனே தேனா ரமுதே சிவபுரே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே
நேச அருள்புறிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா வழுதே அளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத் தொளக்கும் ஓனியானே
நீரா யுருக்கிலையன் னாருயிராய் நின்றானே
இன்பழுந் துன்பழும் இல்லானே உள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
 சோதியனே துண்ணிருளே தோன்றாய் பெருமையனே அதியனே அந்தம்
 நடுவகி யல்லானே
 ஈர்த்தின்னை அட்டிகாண்ட எந்தை பெருமானே
 கூர்த்தமெய் நூனத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்
 நோக்கிய நோக்கே நுணுக்கிய நுண்ணுணர்வே
 போக்கும் வரவும் புணர்வுமில்லாப் புண்ணியனே
 காக்குமென் காவலனே காண்பரிய பேரொளியே
 அஹ்நின்ப் வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
 தோற்றச் சுட்டிராயியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்
 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவான்
 தேற்றேனே தேற்றத் தெளிவேலியன் சிந்தனையுள்
 ஊற்றான உண்ணா ரழுதமே உடையானே
 வேற்று விகார விடக்குடம்பி நுட்கிடப்ப
 அஹ்றேலெனம் மையா அரனேஷு வெண்பிறன்று
 பேற்றிப் புகழ்ந்திருந்து பிரய் கெட்டு மெய்யானர்
 மீட்டிற்கு வந்து வினைப்பிறவி சாராமே
 கள்ளப் புலக்குடம்பைக் கட்டளிக்க வல்லானே
 நன்னிருளில் நட்டம் யின்றாடு நாதனே
 தில்லையற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
 அல்லற் பிறவி அறுப்பானே ஓவைன்று
 சொல்லற் கரியானைச் சொல்லித் திருவதிக்கிழ்ச்
 சொல்லிய பாட்டின் பொருநுணர்ந்து சொல்லுவார்
 செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கிழ்ச்ப
 பல்லோரு மேத்தப் பணிந்து

திருச்சிற்றம்பலம்



SIVAPURAANAM

by: Saint Manicavasagar

Manicavasagar was one of the four great Nayanmars (saivite saints) of Tamil Nadu. His collection of works is called Thiruvasagam. Due to the sweetness and greatness of this work, there is a proverb in Tamil which says, “Thiruvasagathukku urugaar, yevvasagathukkum Urugaar”(One who does not melt for Thiruvasagam will not melt for any literacy work). The first prayer in Thiruvasagam is the SivaPuraanam. It was composed in a Sivan temple called Thiruperum thurai.

According to the philosophy of Saivism, the Jeeva (the individual soul) is prevented from the realization of God by three impurities - (Anava (pride), Karma, and Maya) and only approach to Siva can remove these impurities. This SivaPuraanam attempts to portray the jeeva towards Siva and is aptly called “Siva Puraanam”.

The famous English translation of SivaPuraanam by Mr.G.U.Pope (fondly called Popeiyer) is available in G.U.Pope's translation <http://www.shaivam.org/siddhanta/thivapop.htm>

There is also a great commentary in Tamil which includes the Tamil text of this work in

http://www.shaivam.org/siddhanta/thichiva_u.htm

Thollai irum piravi soolum thalai neekki
Allal aruththu aanantham aakiathey ---ellai
Maruvaa neri yalikum Vaathavoor enkon
Thiruvaasagam ennum then.

Namasivaaya Vaalga --- Nathan thaal vaalga
Imaippoluthum en nencil --- Neengaathan thaal vaalga
Kokali aanda --- Kurumani than thaal vaalga
Aakamam aaki ninru --- Annippaan thaal vaalga

Ekan anekan --- Iraivan adi vaalga

Vegang keduth thaanda --- Venthan adi velga
Pirapparukkum pinjaken than --- Peykalalkal velga
Puraththarkuch cheyon than --- Poongalalkal velga
Karanguvivaar ul magilung --- Kon kalalkal velga

Siraanguvuvaar onguvikkum --- Seeron kalal velga

Eesan adi potri --- Enthai adi potri
Thesan adi potri --- Sivan sevadi potri
Neyaththe ninra --- Nimalan adi potri
Mayap pirapparukkum --- Mannan adi potri
Seeraar perunthurai nam --- Thevan adi potri

Aaraatha inpam --- Arulum malai potri
Sivan avan en sinthaiyul --- Ninra athaanal
Avanarulaale --- Avan thaal vananki
Sinthai mahilach --- Sivapuraanam thannai
Munthai vinai muluthum --- Oya uraipani yaan

Kan nuthalaan than karunai --- Kan kata vantheithi
Ennuthatku etta --- elilaar kalal irainchi
Vinnirainthu mannirainthu --- Mikkaay vilangoliaay
Enniranhellai --- ilaathaaney nin peruncheer
Pollaa vinaiyen --- Pugalumaaru onrariyen

Pul aaki poodaay --- Puluvaay maramaaki
Pal virugam aaki --- Paravaiyaayp paampaaki
Kallaay manitharaay --- peyaay kanangalaay
Val asur aaki --- Munivaraay thevanaay
Sellaa aninra ith --- Thaavara sangamathtul

Ellaap pirappum --- Piranthu ilaiththen emperumaan
Meiye un ponnadigal --- kandu inru veedutren

Uyya en ullahtul --- Ongaaramaay ninra

Meiyaa vimalaa --- Vidaippaagaa vethangal
'Ayaa' ena ongi --- Aalntru akanra nunniyaneh

Veyyay thaniyaay --- Iyamaana naam vimalaa
Poaaylna ellaam --- Poyagala vantharuli
Meynjaanam aki --- Mllikinra meychudarey
Enjaanam illaathen --- Inpap perumaaney
Anjaanam thannai --- Akalvikkum nal arivev

Akkam alavu iruthi --- lllaay anaithulakum
Akkuvaay kaappaay --- Alippaay arul tharuvaay
Pokkuvaay ennai --- Pukuvippaay nin tholumpin
Naatratraththin neriyaaay --- Seyaay naniyaaney
Maatram manam kaliya --- Ninra maraiyoneh

Karantha paal kannalodu --- Ney kalanthaal pola
Siranthadiyaar sinthanaiyul --- Thenoori ninru
Pirantha pirapparukkum --- Engal perumaan
Nirangal or ainthu udaiyaay --- Vinnorgal eththa
Marainthirunthaay emperumaan --- Valvinaiyen thannaii

Marainthida moodia --- Maaya irulai
Arampaavam ennum --- Arung kayitraal katti
Puranthol porthu engum --- Pulu alukku moodi
Malam sorum onpathu --- Vaayil kudilai
Malankap pulan ainthum --- Vanjanaiyai cheyya

Vilanku manaththaal --- Vimalaa unakku
Kalantha anpaakik --- Kasinthu ul urugum
Nalanthaan ilaatha --- Siriyetku nalki
Nilanthan mel vantharuli --- Neel kalalkal kaatti
Naayit kadaiyaayk --- Kidantha adiyetkuth

Thaayit chirantha --- Thayaavaana thatthuvaneh
Maasatra sothi --- Malarnta malach chudareh
Thesaneh thenaar --- Amuthey sivapuraneh
Paasamaam patraruththu --- Paarikkum aariyaneh

Nesa arul purinthu --- Nenchil vanchang kedap

Peraathu ninra --- Perung karunaip peraarey
Aaraa amuthey --- Alavilaap pemmaaneh
Oraathar ullaththul --- olikkum oliyaaneh
Neeraay urukki en --- Aaruviyiraay ninraaneh
Inpamum thunpamum --- Illaaneh ullaaneh

Anparukku anpaneh --- Yaavaiyumaay allaiyumaam
Sothiyaneh thun iruleh --- Thonraap perumaiyaneh
Athiyaneh antham --- Naduvaaki allaaneh
Eerththennai artkonda --- Enthai perumaaneh

Nokkaria nokkeh --- Nunukkariya nunnunarveh
Pokkum varavum --- Punarvum ilaap punniyaneh
Kaakum em kaavalaneh --- Kaanparia per oliye
Aatrinpa vellameh --- Athaamikkaay ninra
Thottrach chuddar oliyaay --- Sollaatha nunnunarvaay

Mattramaam vaiyakeththin --- vevvereh vantharivaam
Theetraneh thetrath --- Theliveh en sinthanaiyul
Oottraana unnaar --- Amuthey udaiyaaneh
Vetru vigaara --- Vidakkudampin unkidappa
Aatreng em ayaa --- Aranenyooh enrenru

Pottri pugalnthurunthu --- Poy kettu meyaanaar
Meetingu vanthu --- Vinaippiravi saaraameh
Kallap pulakkurambai --- Kattalikka vallaneh
Nal irulil nattam --- payinraadum naathaneh
Thillaiyul kooththaneh --- Thenpaandi nattaaneh

Allal piravi --- Aruppane 'oh' enru
Sollatku ariyaanai --- Solli thiruvadikkeel
Solliya paattin --- Porul unarnthu solluvaar
Selvar sivapuraththin --- Ullaar sivan adikkeel
Pallorum --- Eththap paninthu.
Thiruchchitrampalam



கந்தர் சஷ்டி கவசம்

காப்பு

அமர இடர்தீர அமரம் புரிந்த
குரன் அடி நெஞ்சே குறி.

துதிப்போர்க்கு வல்லினைப்போம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் ~ கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர்
சஷ்டி கவசம் தனை

நால்

சஷ்டியை நோக்கச் சரவண பவனர்
சிஷ்டநுக் குதவுஞ் செங்கதீர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனர்
கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்து
வரவர வேலா யுதனர் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிஈச பேரற்று

மந்திர வடிவேல் வருக வருக
வரசவன் மருக வருக வருக
நேசக் குறமகன் நினைவோன் வருக
அறுமுகம் படைத்த ஜியா வருக
நீரிஞம் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனர் சுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரஹண பவச ரிரிரி ரிரிரி
நிபவ சரஹண நிறநிற நிலென
வசர ஹணப வருக வருக
அகரர் குடிகெடுத்த ஜியா வருக
எனை யாஞும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசழும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஜியும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்வியாளி செளவும் உயிரையுங் கிலியும்
கிலியும் செளவும் கிளராளியையும்
நிலைபிற் தென்முன் நித்தமு மொளிஞும்
சண்முகன் தீயும் தனியாளி யொவ்வும்
குண்டளி யாஞ்சிவ குகன்தினம் வருக
அறுமுகமும் அணிமுடி யாறும்
நீரிஞம் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியிற் நவமணிச் சுட்டியும்
சராறு செவியில் இலகு குண்டலமும்
அறிநுத் தின்புயத் தழகிய மர்பில்
பல்யூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி புண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நாலும் முத்தனி மார்பும்
செப்பழுகுடைய திருவயி றந்தியும்
துவண்ட மருங்கில் சுடராளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருபொடை யழகும் இணைமுழந் தாஞும்
திருவடி யதனில் சீலம்பொலி முழங்க
செககண செககண செககண செககண

மொகமொக மொகமொக மொகமொக மொகெண
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரி ரிரிரி ரிரிரி ரிரிரி
ஞஞஞஞ ஞஞஞஞ ஞஞஞஞ ஞஞஞ
டகுடகு டகுடிகு டங்கு டங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யானும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமதிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதவினை
றுண்டிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கத்ரி வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ஸிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருப்ள் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கத்ரவேல் காக்க
என்னிளாங் கழுத்தை இனியவேல் காக்க
மர்பை யிரதன் வடிவேல் காக்க
சேரின முலைமார் திருவேல் காக்க
வடிவே விருந்தோள் வளம்பிறக் காக்க
பிடிக ஸிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதகை அருள்வேள் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குத்ததை வடிவேல் காக்க
பணத்திலாடை மிரண்டும் பருவேல் காக்க
கணைக்காஸ் முழந்தாள் கதிரவேல் காக்க
ஜவிர வடியினை அருள்வேல் காக்க
கைக ஸிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை மிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை மிரண்டும் பின்னவ ஸிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பிபாழும் யெனை எதிரவேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
குருகவை வந்து கணகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அணையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிரவேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுரவேல் காக்க
காக்க காக்க கணகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி னோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பர்க்க பர்க்க பாவம் பொடிபட
பில்லி சூலியம் பெரும்பகை யகல
வல்லதும் வலாக்ஷிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிர்ணைக டின்றும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறணைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமரா கஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துண்ப சேணையும்
எல்லிலு மிருட்டிவும் எதிர்படு மன்னரும்
கண்பூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா எர்களும்
என்பெயர் சொல்லவும் இடவிழுந் தோடிட
அறனை யடியினில் அரும்பாவைகளும்
ழுனை மயிரும் பின்னைக ளென்பும்
நகழும் மயிரும் நீண்முடி மண்டையும்
பரவைக ஞடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தணையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காகம் பணமும் காவுடன் சேரும்
ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மரற்றர் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதுர தாளொனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நஞ்சங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிலெட்டோடப்
படியினிற் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு!
கட்டி யுரட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெகுண்டது வோட
புலியும் நரியும் புண்ணி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட
தேஞும் பாம்பும் செய்யான் பூரான்
குடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுருக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைஷயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கநுவன் பநுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பநுவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீலியனக் கருள்வாய்
சரே மூலகமும் எனக்குற வாக
ஆஹும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா எரசரும் மகிழ்ந்துற வாகவும்
இன்னைத் துதிக்க இன்றிரு நாமம்

ரஹண பவனே! சைவியாளி பவனே!
திரிபுர பவனே! திகிலிழாளி பவனே!
பரிபுர பவனே! பவலிமாழி பவனே!
அரித்திரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விழுத்தாய்!
கந்தா குகனே! கதீர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் மருகா!
தணிகா சலனை சங்கரன் புதல்வா!
கதீர்கா மத்துறை கதீர்வேல் மருகா!
பழநிப் பதிவாழி பரல குமாரா!
அத்வினன் குடிவாழி அழகிய வேலா!
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா!
சமரா புரிவாழி சண்முகத் தரசே!
காரரா குழலாள் கணலமகள் நன்றாய்
என்னாவிருக்க யானுணைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாட்டனே னாட்டனேன் பரவசமாக
அதினே னாட்டனேன் அத்வினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு னாக
அன்புட னிரகஷி அன்னமும் சொன்னமும்
மெத்தலிமத் தாக வேலாயுதனார்
சித்திலிபற் றடியேன் சிறப்புடன் வாழ்க!
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குற மகஞுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவிவென் வறுமைக ணீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துண்கடன்
பெற்றவள் குறுமகள் பெற்றவ னாமே
பின்னையென் நன்பாய் பிரிய மனித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தநுளித்
தஞ்சலிமன் றடியார் தழைத்தீட வருள்செய்
கந்தர் சக்ஷி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துட னானும்
அங்கு ரத்துடன் அங்குந் தலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
கந்தர் சக்ஷி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஓருநாள் முப்பத் தாறுநுக் கொண்டு
ஒதியே ஜெபித்து உகந்து நீறனிய
அஷ்டதீக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருஞுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத ணையும் நல்லெழில் பெறுவர்
எந்த நானும் ஈரட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தழைய
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளாம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்தனை வாகச்
கூரபத் மாவைத் துணிந்துகை யதனால்
இருபத் தேற்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்துடுத் தாட்கொள்ள என்றன துள்ளாம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புணையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிருவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

கோளறு திருப்பதிகம்



வேயுறுதோளிபங்கன் விடழன்டகண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறுதிங்கள் கங்கை முடிமேலணிந்தெ
னுளமேபுகுந்தவதனால்
ஞாயிறு தீங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம்பிரண்டுமுடனே
அரசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்குமிகவே

என்பொடுகாம்பிபாடாமை யிவைமார்பிலங்க
வெருதேறியேழையுடனே
பொன்பொதிமத்தமாலை புனஸ்துவந்தெ
னுளமேபுகுந்தவதனால்
ஓன்பதொலெடான்வெறுடேழு பதினெட்டாறு
முடனாயநாள்களவைதாம்
அன்பொடுநல்லநல்ல அவைநல்லநல்ல
அடியாரவர்க்குமிகவே

ஒருவளர் பவளமேனி யொளிநீறணிந்து
வுமையோடும்வெள்ளைவிடைமேல்
மருகலாகிகான்றைதிங்கண் முடிமேலணிந்தெ
னுளமேபுகுந்தவதனால்
திருமகள்கலையதூர்தி செயமாதுபூமி
திசைதெழப்வமானபலவும்
அருளெநதிநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே

மத்துதன்மங்கையோடு வடபாலிருந்து
மறையோதுமெங்கள்பரமன்
நதியொடுகொன்றைமாலை முடிமேலணிந்தெ
ஒளமேபுகுந்தவதனால்
கொதியறுகாலனங்கி நமனோடுதாதர்
கொடுநோய்களானபலவும்
அதிகுணநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவர்க்குமிகவே

நஞ்சனிகண்டனெந்தை மடவாடனோடும்
விடையேறுநங்கள்பரமன்
துஞ்சிருள்வன்னிகொன்றை முடிமேலணிந்தெ
ஒளமேபுகுந்தவதனால்
வெஞ்சினவவுண்றோடு முழுமுடியுமின்னு
மிகையான புதமவையும்
அஞ்சிடநல்லநல்ல வவைநல்லசல்ல
வடியாரவாக்குமிகவே

வரள்வரியதனதாடை வரிகோவணத்தர்
மடவாடனோடுமுடனாய்
நாண்மலர்வன்னிகொன்றை றதிகுடிவந்தெ
ஒளமேபுகுந்தவதனால்
கோளரியுழவையோடு கொலையதனைகேழல்
கொடுநாகமோடுகரடி
இளரிநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவாக்குமிகவே

செப்பிளமுலை நன்மங்கை யொருபாகமாக
விடையேறுசில்வனடைவர்
ஓப்பிளமதியும்பு முடிமேலணிந்தெ
ஒளமேபுகுந்தவதனால்
வெப்பிபாடுகுளிரும்வாத மிகையானபித்தும்
வினையானவந்துநலியா
அப்படிநல்லநல்ல வவைநல்லநல்ல
வடியாரவாக்குமிகவே

வேள்படவிழிசெய்தன்ற விடைமேலிருந்து
 மடவாடனோடுமுடனராய்
 வாண்மதிவன்னிகொன்றை மலர்ச்சுடிவந்தித
 ணளமேபுகுந்தவதனால்
 ஏழ்கடல்சூழ்நிலங்கை யரையன்றனோடு
 மிடராவந்து நலியா
 அழக்கடனலடவநல்ல வவைநல்லநல்ல
 வடியாரவர்க்குமிகவே

பலபலவேடமாகும் பரனாபாகன்
 பசுவேறுமெங்கள்பரமன்
 சலமகளோடிடருக்கு முடிமேலணிந்தித
 ணளமேபுகுந்தவதனால்
 மலர்மிசையோனுமாலு மறையோடுதேவர்
 வருகாலமானபலவும்
 அலைகடன்மேரு நல்ல வவைநல்லநல்ல
 வடியாரவர்க்குமிகவே

கொத்தலர்குழலியோடு விசையற்நல்கு
 குணமாயவேடவீக்கிள்தன்
 மத்தமுமதியுநாக முடிமேலணிந்தித
 ணளமேபுகுந்தவதனால்
 புத்திரராடமணைவாதி ஸழிவிக்குமமண்ண
 நிருந்றிசெம்மைத்திடமே
 அத்தகுநல்லநல்ல வவைநல்லநல்ல
 வடியாரவர்க்குமிகவே

தேனமர்பிபாழில்கொளாலை விளைசெந்திநறுன்னி
 வளர்சிசம்பிபானினங்குநிகழ
 நான்முகனாதியாய பிரமாபுரத்து
 மறைஞானஞானமுனிவன்
 தானுறுகோஞநாஞமுடியாரைவந்து
 நலியாதவண்ணமுறைசெய்
 அனிசொன்மாலையோது மடியார்கள்வானி
 ஸரசான்வரராணைநமதே

Guru Manthram

Gurur Brahmha Gurur Vishnu
Gurur Dhevo Maheshwaraha
Guru Shakshath Para Brahma
Thasmai Shri Guruvae Namaha

ஓங்குனேய வீரா ஹனுமந்தா சூரா
வரய குமாரா வானர வீரா
ஸ்ரீராம தாதா ஜெய ஹனுமந்தா
ஐய் ஐய் சீதா ராம்கி ஐய் போலோ ஹனுமானுகி
ராம ஸஷ்மணை ஜானுகி
ஐய் போலோ ஹனுமானுகி

ஐய ஹனுமான் ஐய ஐய ஹனுமான்
ஐய ஹனுமான் ஐய ஐய ஹனுமான்

Aanjaneya Viira Hanumantha Shura
Vaayu Kumaara Vaanara Viira
Shree Rama Dutaa Jaya Hanumantha
Jai Jai Sita Ramki Jai Bolo Hanumaanki
Rama Lakshmana Janaki
Jai Bolo Hanumaanki

Jaya Hanumaan Jaya Jaya Hanumaan
Jaya Hanumaan Jaya Jaya Hanumaan



Gayathri Manthram

Om bhūr bhuvaḥ svāḥ
tát savitúr várēṇ(i)yam
bhárgo devásya dhímahi
dhíyo yó nah̄ pracodáyāt

Kali maheshwari parvathi shankari
Charanam charanam charanammah
Durgathi Nashini Durga Jai Jai
Kaala Vinaashini Kaali Jai Jai
Uma Rama Brammahni Jai Jai

Radha Seeth Rukmini Jai Jai
Vani Veena paani Jai Jai
Vaakeeshwari Jayatheeshwari Jai Jai
Vith yaaroopini Vishavavinothini
Varathe Hreem Karee lalithe

காளி மகேஸ்வரி பார்வதி சங்கரி
சரணம் சரணம் சரணம் மர
துர்கதி நாசினி துர்க்கா ஜெய் ஜெய்
கால வினாசினி காளி ஜெய் ஜெய்
உமா ராம பிரம்மாநி ஜெய் ஜெய்
ராதா சீதா ருக்மிணி ஜெய் ஜெய்
வாணி வீணா பாணி ஜெய் ஜெய்
வாகீஸ்வரி ஜெகதீஸ்வரி ஜெய் ஜெய்
வித்யாராபிணி விஸ்வவினோதினி
வரதே ஸ்ரீரீம் கார் லலிதே



முருகா முருகா மந்திரம் ஜெபித்தேன்
மன் வினை எல்லாம் ஓளித்தேன் அளித்தேன்
(முருகா)

உருகி உருகி உள்ளம் பெருகி பெருகி கண்ணீர்
ஓம் முருகா என்ற உணர்வில் ஓடுங்கினேன்
(முருகா)

பந்தமும் பாசமும் பற்பெறலாம் பறந்தன
கர்மமும் மாயையும் பரமனில் கலந்தன
எங்கும் முருகன் யாதும் முருகன்
எல்லாம் முருகன் ஏதென்ற சொல்வேன்
ஏப்படிச் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
முருகா முருகா முருகா
(முருகா)


Muruga Muruga manthiram jabiththen
Mun vinai ellam ozhiththen azhiththen
(Muruga)

Uruhi uruhi ullam perugi perugi kannir
Om Murugaa enna unarvil odunginen
(Muruga)

Bandamum paasamum pattrellam parandhana
Karmamum maayaiyum paramanil kalandhana
Engum Murugan, yaadhum Murugan
Ellaam Murugan Edhenrru solven
Eppadi solven Yaaridam solven
Muruga....Muruga....Muruga.....
(Muruga)



Family Tree of Rajadева Kajanayagam



Thank you

First of all we would like to sincerely thank the family members and relatives who rushed to the hospital to be with us and lend us support when they heard the sad news on the May 5th, Tuesday, 2015. We would like to thank the people who came to our home and brought us food to feed us during these difficult times. We would also like to thank the people who called, emailed, messaged and sent us post cards to convey their condolence messages.

We would like to thank the people who helped us design, create, print and publish obituary notice via emails, and newspapers. We would like to thank the people who sent flowers and cards to the funeral parlor, and provided live streaming of funereal and cremation to our relatives in other parts of the world.

We would also like to thank all the people who attended and helped us on the funeral day on May 9th, Saturday, 2015, and on the cremation day on May 10th, Sunday, 2015.


We would like to thank all the people who came from out of state and out of country to pay last respect to my dad/husband, and lend us support during these difficult times.

We would like to thank all the people who helped us to perform the last rites, yetu selavu, and 31st day ceremony.

Finally we would like to thank all the people who helped us design, create, organize the contents for this tribute book and helped us print and publish beautiful memories with my dad/husband in a book called "Raja Malar" in dedication to and celebration of Late. Mr. Rajadeva Rajanayagam.

Thank you all!

Sincerely
Vimala, Ahilan and Samitha



**Hara Hara Shankara Samba Sada Shiva
Esha Mahesha**
**Thandava Priyakara Chandra Kaladhara
Esha Mahesha**
**Amba Suta Lambodhara Vandita
Esha Mahesha**
**Thunga Himachala Shringa Nivasita
Esha Mahesha**

**Jagame Sarvam Vishnu Mayam
Sadguru Shree Sathya Sai Mayam**
Omkara Natha Mayam
Om Shiva Shakthi Mayam
Prema Mayam Sai Naama Mayam
Pranavaakaara Brahma Mayam
Sadguru Shree Sathya Sai Mayam



“ எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
 எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
 எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
 உன்னுடையதை எதை இழந்தாய்,
 எதற்காக நீ அழுகிறாய்?
 எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
 எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
 எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
 அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
 எதை கொடுத்தாயோ,
 அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
 எது இன்று உன்னுடையதோ
 அது நாளை மற்றோருவருடையதாகிறது
 மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
 இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- கீதாச்சாரம்!

“ Whatever happened, happened for good.
 Whatever is happening, is happening for good.
 Whatever will happen, that will be for good as well.

What have you lost? why are you crying?
 What did you bring with you, which you have lost?

What did you produce, which was destroyed?
 Whatever was received, was received from here.

Whatever was given, was given here
 You brought nothing when you were born
 You are taking nothing with you when you die
 Whatever is yours today was somebody else's yesterday
 and will be somebody else's tomorrow.
 Change is the law of the universe. ”
 - The Gita!